அறிவித்தார்கள். சோவியத் யூனியன் போன்ற நாடுகளில், 9 குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு பெற்றால் வீரத் தாய் என்ற பட்டம் கொடுத்தாலும் அங்குள்ள மக்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விரும்பாத நிலையை அங்குள்ள அரசு ஏற்படுத்தியிருக்கிறது. சீனாவைப் பற்றி தோழர் உமாநாத் அவர்கள் குறிப்பிட்டார்கள். எனவே, இந்த இரண்டு நாடுகளையும் நம்முடைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் சென்று பார்த்து, அங்கு எப்படி அமுல்படுத்தப் படுகிறது என்பதை அறிந்து வந்து, இங்கு செயல்படுத்த முன் வருவார்களா?

மாண்புமிகு டாக்டர் எச். வி. ஹண்டே: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அங்கே சென்று பார்த்து, இங்கு வருவது என்பது என் கையிலே இல்லை. இருந்தாலும், இந்தக் கருத்தைப் பொறுத்தவரையிலே ஒரு விஷயத்தை நான் சொல்ல விரும்பு கிறேன். நம்முடைய அறிவு ஜாஸ்தியாக வளரக்கூடிய இந்த நேரத்திலே, குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், லிட்டரசி ரேட் ஜாஸ்தியாகக்கூடிய நேரத்திலேதான் குழந்தைகளுடைய எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. உதாரணத்திற்கு, திருநெல்வேலியில் Literacy rate is very high. அங்கே 60 சதவிகிதம் மக்கள் படித்தவர்களாக இருக்கிறார்கள். ஆகவே, சென்ற 10 ஆண்டுக்காலத்திலே குடும்பநல இலாகா ஜாஸ்தியாக நல்ல முறையிலே வேலை செய்யவில்லையென்றாலுங்கூட, அந்த மாவட்டத்திலே 10 வருஷத்திற்கு 11.2 சதவிகிதம்தான் ஜனத்தொகை உயர்வாகியிருக்கிறது. மற்ற மாவட்டங்களிலே மிகக் கடுமையாக நாம் செயல்பட்டாலும் லிட்டரசி ரேட் ஹையாக இல்லாத காரணத்தாலே, அங்கே நல்ல வெற்றி கிடைக்கவில்லை. ஆகவே, மாண்புமிகு அம்பிகாபதி அவர்கள் சொன்ன கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆகவே, நம்முடைய அறிவை வளர்த்துக்கொண்டு, லிட்டரசி ரேட்டை உயர்த்திக்கொண்டு போனால் நல்லமுறையில் இருக்கும். மாண்புமிகு அம்பிகாபதி அவர்களைப் போன்ற விவரம் தெரிந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் களேயானால் நிச்சயமாக வற்புறுத்தல் இல்லாமல் வெற்றி கிடைக்குமென்று நான் நம்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: ''ரஷ்யாவுக்குப் போய்விட்டு வந்த அம்பிகாபதி'' என்று சேர்த்துக் கொள்ளலாம்.

யோகாசன முறைகள் மூலம் நோய்களைக் குணப்படுத்தும் திட்டம்.

* **வினா எண். 219—திரு. பெ. சு. திருவேங்கடம்:** மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) தமிழ்நாடு யோகாசன முறைகள் மூலம் நோய்களைக் குணப்படுத்தும் திட்டத்தை மருத்துவ மனைகளில் செயல்படுத்த ஆலோசித்துள்ளதா?

(ஆ) ஆம் எனில் அதன் விவரம் என்ன?

1983 பிப்ரவரி 10]

மாண்புமிகு டாக்டர் எச். வி. ஹண்டே: (அ) பரிசீலனையில் உள்ளது,

(ஆ) யோகமுறை வளர்ச்சி ஆய்ந்து அறிக்கை வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட முதற்கட்டக்குழு தனது அறிக்கையில் யோகமுறை மூலம் நோய்களை குணப்படுத்துவது குறித்து ஆய்வு நடத்திடவும் பயிற்சி அளிப்பதற்கான திட்டங்களையும் பரிந்துரை செய்துள்ளது. குறிப்பிட்ட ஆய்வுகளின் முடிவுகளை ஒட்டி, யோகாசன முறைகளின் மூலம் நோய் குணப்படுத்தும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

திரு. பெ. சு. திருவேங்கடம்: பேரவைத் தலைவரவர்களே, இந்த யோகாசன முறைகள் எந்தெந்தவிதமான நோய்களைக் குணப்படுத்தும்? இதை எந்தெந்த மருத்துவமனைகளில் அமல் படுத்த அரசாங்கம் ஆலோசித்து உள்ளது என்பதை அறிவிப்பார்களா?

மாண்புமிகு டாக்டர் எச். வி. ஹண்டே: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, யோகாசனத்தைப் பொறுத்தவரையிலே, harmonal imbalance என்று சொல்லக்கூடிய Pitutory glands போன்ற Adrinal glands போன்ற முறைகேடுகள் மூலமாக வரக்கூடிய நோய்கள். அதிலே diabetis என்ற நோய், blood pressure என்ற நோய் ஆகிய இப்படிப்பட்ட நோய்களுக்கு யோகாசன முறை மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது என்று ஆராய்ச்சி மூலம் தெரிந்துகொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் நாம் சில நிறுவனங்களுக்கு ஒப்புதல் கொடுக்கிறோம். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால் 'கிருஷ்ணமாச்சாரி இன்ஸ்டிடியூட் அல்லது 'கிருஷ்ணமாச்சாரி யோகாமந்திர' த்திற்கு ரெக்கனைஸ் செய்து, அங்கீகரித்து பர்மிஷன் கொடுத்து 7-12-82-ல் உத்தர விட்டிருக்கிறது. இப்படி யார் யார் நம்மிடத்திலே அந்த அமைப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்கிறார்களோ அங்கே நிபுணர்களை நாம் அனுப்பி அங்கீகரிக்கக்கூடிய நிலைமை' உடனடியாக அங்கீகரித்து அந்த வாய்ப்பைக் கொடுக்கிறோம். அதன் மூலம் இப்படிப்பட்ட பல்வேறு நோய்கள் நிச்சயமாகக் குணம் அடையும் வாய்ப்பிருக்கிறது. அநாவசியமாக இந்த டிரக்ஸ் அதாவது பாய்சனஸ் மெடிசன் anti-bio ic, harmones போன்ற steroids போன்ற மருந்துகளைச் சாப்பிடாமல் குணம் அடையும் வாய்ப்பிருக்கிறது. வெளி நாடுகளிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனியிலேயிருந்து இங்கே வந்துகொண்டிருக்கிறார்கள்.

திரு. பெ. சு. திருவேங்கடம்: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, இந்த யோகாசன முறைகளை நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் அதைக் கற்றுத் தருவதற்கு, இந்தப் பயிற்சியைக் கற்றுத் தருவ்தற்கு அமைச்சரவர்கள் பிரத்தியேகமாக நடவடிக்கை எடுப்பார்களா என்று அறிய விரும்புகிறேன்.

LEGISLATIVE ASSEMBLY
வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS

மாண்புமிகு டாக்டர் எச். வி. ஹண்டே: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, நானே ஒரு யோகாசன டிரெயின்ட், சர்வாங்க ஆசனம், சிரசாசனம் ஆகியவைகளைத் தினந்தோறும் செய்து கொண்டிருக்கிறேன். இதனால் பிளட் பிரஷர் வராமல் இருக்கும். சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பயிற்சி கொடுக்கவேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். நிச்சயமாக அதை அருமையான யோசனையாக நான் ஏற்றுக்கொள்கிறேன்.

திரு. நா. உமாநாத்: மாண்புமிகு தலைவரவர்களே, நாம் டி.வி.யிலே பார்க்கிறோம், திரேந்திர பிரமச்சாரி என்பவர் யோகாசன வகுப்புகளை டி.வி.யிலே நடத்திக்கொண்டிருக்கிறார். நாமும் அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். திரேந்திர பிரம்மச்சாரியின் யோகாசனத்தில் தமிழ்நாடு அரசாங்கம் ஆகர்ஷிக்கப்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன், சப்ஜக்ட் டு கரெக்ஷன், அப்படி அவருடைய யோகாசனப் பயிற்சியை நம்முடைய ஆஸ்பத்திரிகளில் நடத்துவதற்கு திரேந்திர பிரம்மச்சாரி அவர்களை அழைப்பதற்கு ஏதாவது யோசனை உண்டா?

மாண்புமிகு டாக்டர் எச். வி. ஹண்டே: மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, அதற்கான தேவையே இல்லை. நம்முடைய மாநிலத்திலேயே அதைவிடப் பல மடங்கு விவரம் தெரிந்த எக்ஸ்பர்ட்ஸ் இருக்கிறார்கள். நம்முடைய மாநிலத்திலேயே, சென்னையிலேயே இருக்கிறார்கள். எனவே, அதை விட நன்றாகச் சொல்ல முடியும். டி. வி.யில் வாய்ப்பு கொடுத்தால் என்னாலேயேகூடச் சொல்ல முடியும். திரேந்திர பிரம்மச்சாரி நிறைய நேரத்தை வீணாக்குகிறார். அனாவசிமாக தேவையில்லாமல் தன்னுடைய சுய விளம்பரத்திற்காகவே பேசிக்கொண்டிருக்கின்ற காட்சியைப் பார்க்கிறோம். மாணவ மாணவிகளுக்கு மிகவும் குறைவாகவே வாய்ப்பு தரப்படுகிறது. அந்த முறையை மாற்றிநாம் விளம்பரத்திற்காக அல்லாமல் ஒவ்வொரு யோகாசனமும் எப்படி நடைபெற வேண்டுமென்பதைத் தெளிவாகச் செய்து காட்ட முடியும். இப்படிப்பட்ட பதிலைச் சொல்ல வேண்டுமென்பதற்காகத்தான் அவர்கள் அந்தக் கேள்வியைக் கேட்டுத் தூண்டி விட்டிருக்கிறார்கள் என்று கருதுகிறேன்.

(முற்பகல் 10.00.)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினாக்கள்-விடைகள் நேரம் நீட்டிக்கப்படுகிறது.

திரு. திருச்சி ஆர். சௌந்திரராஜன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய 18 சித்தர்களுடைய பாடல்களில் யோகாசனத்தைப் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கின்றன. அவைகளை எல்லாம் எடுத்து வகைப்படுத்தி, மக்களுக்குத் தெரியும்படியாகவும், மருத்துவ மனைகளில் பயன்படும் விதத்தில்

செய்தால், அது பொதுமக்களுக்குக் குறிப்பாக, கிராமங்களிலே இருப்பவர்களுக்கு பயன்படும். அத்தகைய நடவடிக்கைகளை அரசு பின்பற்றுமா ? யோகாசனத்தைப் பற்றி நல்ல ஆய்வு நடத்துவதற்கு அரசாங்கத்தின் சார்பில் யோகாசன ரிசர்ச் இன்ஸ்டிடியூட் நிறுவ அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் எச். வி. ஹண்டே தலைவர் அவர்களே, மாண்புமிகு முன்னாள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறிய இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துதான். மேலும் சித்த மருத்துவத்தைப் பற்றி அவர் நன்கு விவரம் தெரிந்திருக்கக் கூடிய காரணத்தினால் அவருடைய உதவியோடு, இந்த நல்ல கருத்தை முறைப்படுத்தக் கூடிய திட்டத்தை நிச்சயமாக அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெருந்தலைவர் காமராஜர் பெயரால் புதிய போக்குவரத்துக் கழகம் துவக்கும் திட்டம்.

*வினா எண் 220— திரு ஆர். சுந்தரமூர்த்தி : மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா :—

தமிழகத்தில் இனி புதியதாக துவங்க இருக்கும் ஏதாவது ஒரு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயர் வைப்பதற்கு அரசு முன்வருமா ?

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி; தேவையேற்படும் பொழுது இக்கருத்தை அரசு பரிசீலித்து தக்க முடிவு எடுக்கும்.

திரு செ. இராமலிங்கம் : பேரவைத் தலைவர் அவர்களே, வருகிற ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து சோழன் போக்குவரத்துக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, திருச்சி, தஞ்சைக்கு தனியாக அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். எனவே, திருச்சி மாவட்டத்தில் துவங்கவிருக்கும் போக்குவரத்துக் கழகத்திற்குப் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய பெயர் வைக்கப்படுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி : பேரவைத் தலைவர் அவர்களே, ஏப்ரல் மாதம் துவங்குகின்றது என்ற எண்ணம் இன்னும் ஏற்படவில்லை. துரிதமாகத் துவங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துக்கொண்டிருக்கிறோமே தவிர, தேதிகள் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
TRUTH ALONE TRIUMPHS